



TNPSC துளிகள்

- ❖ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் மாதிரி குத்தகைச் சட்டம், 2019ற்கான வரைவை வெளியிட்டுள்ளது.
 - இது சந்தை சார்ந்த அணுகுமுறையால் வாடகை வீடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் குத்தகைதாரர்கள் & நில உரிமையாளர்கள் ஆகியோரின் கடமைகளை வகுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ இந்திய எண்ணெய் நிறுவனத்தின் வருடாந்திர விளையாட்டுகள் மாநாட்டில் ஆண்டின் விளையாட்டு வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான சரத் கமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ❖ இதே வகையைச் சேர்ந்த முதலாவது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கான சர்வதேசக் கருத்தரங்கு இலண்டன் நகரில் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் கனடா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கு உலகம் முழுவதும் பத்திரிக்கைச் சுதந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 - இந்தக் கருத்தரங்கு பிரசார் பாரதியின் தலைவரான A. சூரியப் பிரகாஷ், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வபன தாஸ் குப்தா மற்றும் பத்திரிக்கைக் குழுவின் உறுப்பினரான காஞ்சன் குப்தா ஆகியோரால் கலந்து கொள்ளப்பட்டது.

தேசியச் செய்திகள்

முதலாவது இந்திய நீர்வழிச் சரக்குப் போக்குவரத்து

- ❖ முதன்முறையாக, பூட்டான் மற்றும் வங்க தேசம் ஆகியவற்றிற்கிடையே சரக்குப் போக்குவரத்திற்காக இந்திய நீர்வழிப் பாதை பயன்படுத்தப் படுகின்றது.
- ❖ எம்வி ஏஏஐ (MV - AAI) என்ற கப்பல் அசாமின் துப்ரியிலிருந்துப் பயணத்தைத் தொடங்கி பிரம்மபுத்திரா மற்றும் இந்தியா - வங்கதேச ஒழுங்குமுறைப் பாதை வழியாக நாராயணகஞ்ச்சை அடையவிருக்கின்றது.
- ❖ இது கற்களை வங்க தேசத்தில் கொடுப்பதற்காக அவற்றை பூட்டானிலிருந்து எடுத்தது.
- ❖ இந்த நீர்வழிப் பாதையானது பயண நேரத்தை 8 முதல் 10 நாட்களாக குறைக்கவிருக்கின்றது. மேலும் இது போக்குவரத்துச் செலவையும் 30 சதவிகிதம் அளவிற்குக் குறைக்கின்றது.

நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு

- ❖ பிரிவினைவாதத்தின் அடிப்படையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (Sikhs for Justice - SFJ) என்ற ஒரு பிரிவினைவாதக் குழுவை இந்திய அரசு தடை செய்துள்ளது.
- ❖ 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட SFJ

ஆனது சர்வதேச சீக்கியச் சமூகத்தினரிடையே பொது வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருக்கின்றது.

- ❖ இது "பொது வாக்கெடுப்பு 2020" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பஞ்சாபைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி நடத்தப்படும் ஒரு பொது வாக்கெடுப்பாகும்.

தேசியப் பால் பண்ணை மேம்பாட்டு வாரியம்

- ❖ மத்தியக் கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளத் துறை அமைச்சகமானது தேசியப் பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் (National Dairy Development Board - NDDB) துணை நிறுவனங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் விதிமுறைகளை நீட்டிக்குமாறு, அந்த அமைப்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளது.
- ❖ வெளிப்படாத தன்மை, பொறுப்புடைமை மற்றும் நுகர்வோர்களின் நம்பிக்கை ஆகியவற்றை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
- ❖ NDDB என்பது இந்தியப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பாகும்.
- ❖ இது 1965 ஆம் ஆண்டில் டாக்டர் வர்கீஸ் குரியன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் அமைந்துள்ளது.

கங்கை டால்பின் சரணாலயம்

- ❖ விக்ரமஷீலா கங்கை டால்பின் சரணாலயத்தில் (VGDS - Vikramshila Gangetic Dolphin Sanctuary) கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய விதிமுறைகளை மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ VGDS ஆனது பீகாரின் கங்கை நதியின் மீது சுல்தான்கஞ்ச்சிலிருந்து காஹல்கஞ்ச் வரை பரவியுள்ளது. நாட்டில் உள்ள ஒரே டால்பின் சரணாலயம் இதுவாகும்.



- ❖ மேற்கு வங்கத்தின் ஹால்டியாவையும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் இணைக்கக் கூடிய தேசிய நீர்வழிப் பாதை - 1 ஆனது VGDS வழியாகச் செல்கின்றது.
- ❖ கப்பல்களின் வேகக் கட்டுப்பாடு, நச்சுத் தன்மையற்ற சாயங்களைப் பயன்படுத்துதல், கப்பலில் சுழலும் இயந்திரத்தில் பாதுகாப்புக் கலனைப் பொருத்துதல் ஆகியவை இந்த கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளாகும்.

கர்தார்பூர் சாஹிப் ஒப்பந்தம்

- ❖ கர்தார்பூர் சாஹிப்பின் குருத்வாராவிற்கு இந்தியப் புனிதப் பயணிகள் ஒரு ஆண்டு காலத்திற்கு நுழைவு இசைவு இல்லாமல் சென்று வர பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
- ❖ இந்த ஒப்பந்தம் வாகாவில் நடைபெற்ற 2வது முறைசார் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டது.
- ❖ ஆண்டு முழுவதும், கர்தார் சாகிப்பிற்கு ஒரு நாளைக்கு 5000 புனிதப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
- ❖ மதம் சார்ந்த பெருவழிப் பாதை வழியாக புனிதப் பயணிகள் பயணிப்பதற்கு அனுமதி முறைக்கான விதிமுறை ஒன்று இருக்கும்.

இது பற்றி

- ❖ குருத்வாரா தர்பார் சாஹிப் ஆனது பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது.
- ❖ இங்கு முதலாவது சீக்கிய குருவான (நானக் தேவ்) சீக்கிய சமூகத்தை ஒன்றாக இணைத்தார். 1539 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை, ஏறத்தாழ 18 ஆண்டுகள் அவர் இங்கு வாழ்ந்தார்.



- ❖ மேலும் குருநானக் இறந்த பின் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமும் இதுவாகும்.

சர்வதேசச் செய்திகள்

ரான்சம்வேரினால் பில்லியன் டாலர்கள் இழப்பு

- ❖ சர்வதேச இணையதள சமூகத்தின் நிகழ்நேர அறக்கட்டளைக் கூட்டிணைவினால் தொகுக்கப்பட்டத் தரவின்படி, சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் ரான்சம்வேரினால் 60% இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மதிப்பு 8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
- ❖ “வானாக்ரை” மற்றும் “நாட்பெட்டையா” ஆகியவை சமீபத்தில் உள்ள இரண்டு மிகவும் ஆபத்தான ரான்சம்வேர்களாகும்.

அதுபற்றி

- ❖ ரான்சம்வேர் (தரவுகளை முடக்கிப் பணம் கோருவது) என்பது கணினி அமைப்புக்குள்ளேயே முக்கியமான கோப்புகள் மற்றும் ஆவணங்களை அணுக மறுக்கும் ஒரு வகையான மால்வேராகும் (தரவுகளைத் திருடுவது).
- ❖ இது கணினிக்குள்ளே இருக்கும் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அணுகப் பயனாளிகளிடம் பிணைத் தொகையைக் கேட்கும்.
- ❖ கணினிகள் காலாவதியான அல்லது சிதைந்த மென்பொருளை எதிர்கொள்ளும்போது ரான்சம்வேர் எளிதில் பரவுகின்றது.

ஐரோப்பிய நாடாளுமன்றம்

- ❖ இத்தாலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேவிட் மரியா சசோலி என்பவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ❖ இவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை இந்தப் பாராளுமன்றத்தை நடத்தவிருக்கின்றார்.
- ❖ இவர் அண்ட்ளோனியோ டஜானி என்பவரையடுத்துப் பதவி ஏற்பார்.



- ❖ மேலும் இவர் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
- ❖ பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை இயற்றுவதற்குத் தலைவரின் கையொப்பம் தேவைப்படுகின்றது.



பொருளாதாரச் செய்திகள்

சர்வதேச முதலீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு

- ❖ சர்வதேச நடுவர் நீதிமன்றமானது பாகிஸ்தான் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது.
- ❖ 2011 ஆம் ஆண்டில் செம்புப் பிரித்தெடுத்தல் திட்டமான ரெக்கோ டிக் திட்டத்திற்காக ஒரு நிறுவனத்திற்குச் "சுரங்கக் குத்தகை அனுமதியை" சட்டவிரோதமாக மறுத்ததற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்தப் பிரச்சினை உலக வங்கியின் சர்வதேச முதலீட்டுப் பிரச்சினைகள் தீர்வு மையத்தினால் (International Centre for Settlement of Investment Disputes - ICSID) தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
- ❖ பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெக்கோ டிக் சுரங்கமானது, அங்குள்ள தங்கம் மற்றும் செம்பு ஆகியவற்றின் இருப்பிற்காகப் புகழ் பெற்று விளங்குகின்றது.

RBIயினால் நடத்தப்பட்ட வீட்டுக்கடன் ஆய்வு

- ❖ இந்திய ரிசர்வ் வங்கியானது 13 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் / வீட்டுவசதி நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீதான காலாண்டுக் குடியிருப்பு சொத்து விலைக் கண்காணிப்பு ஆய்வை நடத்தியது.
- ❖ இந்த அறிக்கையானது கடந்த 4 ஆண்டுகளில் வீட்டு விலை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
- ❖ வீடு வாங்குபவர்களுக்கு இந்தியாவில் குறைந்த செலவு கொண்ட நகரமாக மும்பை நகரமும் அதிக செலவு மிக்க நகரமாக புவனேஸ்வர் நகரமும் விளங்குகின்றது.

சுற்றுச்சூழல் செய்திகள்

இந்தியாவின் மந்தாரைகள்

- ❖ "இந்தியாவின் மந்தாரைகள் : படங்களைக் கொண்ட வழிகாட்டி" என்பதானது இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தினால் (BSI - Botanical Survey of India) சமீபத்தில் பிரசுரிக்கப்பட்டது.
- ❖ இது இந்தியாவில் உள்ள மந்தாரைகளின் முதலாவது விரிவான கணக்கெடுப்பாகும்.
- ❖ 1256 மந்தாரை இனங்களின் வாழிடமாக இந்தியா திகழ்கின்றது. அவற்றில் 388 வகை மந்தாரை இனங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.



- ❖ 128 வகை மந்தாரை இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன.
- ❖ இவை வடகிழக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.
- ❖ மந்தாரைகள் சிக்கலான மலர் அமைப்பைக் கொண்டுள்ளன. இது உயிரியல்சார் மலர்களுக்கிடையேயான மகரந்தச் சேர்க்கைக்கு வழி செய்கின்றது. இது மற்ற தாவரக் குழுக்களை விட பரிணாம ரீதியாக உயர்ந்ததாக மந்தாரைகளை ஆக்குகின்றது.
- ❖ ஒட்டுமொத்த மந்தாரைக் குடும்பமும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகிவரும் இனங்கள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) இணைப்பு - IIல் பட்டியலிடப்பட்டுள்ளன.
- ❖ காடுகளில் உள்ள மந்தாரைகளின் வர்த்தகம் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

ரேவா சூரிய ஒளி ஆலை

- ❖ மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி சக்தி ஆலையானது கடுமையான மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்தியாவில் தூய்மைத் தொழில்நுட்ப நிதியத்திலிருந்து (CTF - Clean Technology Fund) நிதியைப் பெறும் முதலாவது திட்டம் இதுவாகும்.
- ❖ மேலும் உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெறும் இந்தியாவின் முதலாவது சூரிய ஒளிப் பூங்கா இதுவாகும்.
- ❖ இந்தத் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 750 மெகா வாட் திறனுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

விகாஸ் ஸ்வரூப் - இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரி

- ❖ இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரியான விகாஸ் ஸ்வரூப் வெளியுறவுத் துறையின் செயலாளராக (தூதரகம், கடவுச் சீட்டு, நுழைவு இசைவு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.



- ❖ ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு "கேள்வி - பதில்" என்ற ஒரு விருது பெற்ற புத்தகத்தை ஸ்வரூப் எழுதியுள்ளார்.
- ❖ இந்தப் புத்தகம் 2006 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் போக்கிப் பரிசையும் பாரீஸ் புத்தகக் கண்காட்சியின் ரீடர்ஸ் பரிசையும் பெற்றுள்ளது.
- ❖ இவர் தற்பொழுது கனடாவிற்கான இந்தியாவின் தூதராக உள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வீரர் சுனில் சேத்ரி

- ❖ இந்தியக் கால்பந்து அணியின் தலைவரான சுனில் சேத்ரி ஆறாவது முறையாக AIFF (All India Football Federation - AIFF) ஆண்களுக்கான ஆண்டின் கால்பந்து வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ❖ இவர் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களிடையே சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த இரண்டாவது வீரராக விளங்குகின்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 149 கோல்களையும் லியோனல் மெஸ்ஸி 68 கோல்களையும் அடித்துள்ளனர்.



- ❖ ஏஸ் இந்திய சர்வதேச வீராங்கனையான ஆஷாலதா தேவி என்பவர் AIFF மகளிருக்கான 2015-19 ஆம் ஆண்டு கால்பந்து வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

AIFF

- ❖ அனைத்து இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பு என்பது இந்தியாவில் கால்பந்து மன்றத்தினை நிர்வகிக்கும் அமைப்பாகும்.
- ❖ இது 1937 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது.
